



தகவல்

அறியும் உரிமைச்

சட்டம் 2005

## தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எட்டாம்ஸ் ரோடு சந்திப்பு,  
தேனாம்பேட்டை-600 018. தொலைபேசி எண்.24347590

ஆணை நாள் 10.11.2020

முன்னிலை

திரு.ச.செல்வராஜ், எம்.ஏ., பி.எட்.,  
மாநிலத் தகவல் ஆணையர்

\*\*\*\*\*

வழக்கு எண். SA 4403/விசாரணை/E/2019

திரு.ச.செல்வின்

.. மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,  
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,  
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம்.

.. பொது அதிகார அமைப்பு

\*\*\*\*\*

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (Lockdown) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வைத்து நேரடியாக விசாரணை செய்ய இயலாததால் இன்று (10.11.2020) முற்பகலில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மேல்முறையீட்டாளர் திரு.ச. செல்வின் மற்றும் திரு.ஆனந்தன் பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோர் பங்கேற்றனர்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் 08.02.2019 தேதியிட்டு தூத்துக்குடி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் 01.01.2015 முதல் 31.01.2019 வரை மத்திய அரசின் Universal Health Care Programme அமல்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களின் பட்டியல், நிதி ஆதாரங்கள், திட்ட அறிக்கைகள், அளிக்கப்பட்ட சேவைகள், வாங்கப்பட்ட பொருட்கள், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள், நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்கள், ஒப்பந்தம் நிராகரிப்புக்கான காரணங்கள், நிதியிலிருந்து கட்டப்பட்ட கட்டடங்களின் அளவு, வரைபடங்கள், பயனீட்டு சான்றின் ஒளிநகல், தணிக்கையறிக்கை ஆகியவற்றின் ஒளிநகல், 01.01.2015 முதல் 31.01.2019 வரை மத்திய அரசின் NHRM மூலம் பெறப்பட்ட நிதி ஆதாரங்கள், திட்ட அறிக்கை, ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்கள், நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தங்கள், விலைப்புள்ளிகள், பயனீட்டு சான்று, தணிக்கையறிக்கை ஆகியவற்றின் ஒளிநகல் உள்ளிட்ட 10 இனங்கள் மற்றும் 41 உட்பிரிவுகளில் தகவலை வழங்கக் கோரி, ரூ.200/-க்கான வங்கி வரைவை இணைத்து அனுப்பியுள்ளார். பொதுத் தகவல் அலுவலர் 12.03.2019 தேதியிட்ட

கடிதத்தில் அளவுக்கதிகமாக தகவல்களை கோரியுள்ளதாலும், கேள்வி வடிவில் கோரியுள்ளதாலும், பதில் அளிக்க இயலாது என்று தெரிவித்து, ரூ.200/-க்கான வரைவோலையை திருப்பி அனுப்பி வைத்துள்ளார். அதில் திருப்தியடையாத மேல்முறையீட்டாளர் 18.03.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவினை சென்னை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு பிரிவு அலுவலக மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்திட, பொதுத் தகவல் அலுவலர் 28.03.2019 தேதியிட்ட கடிதத்தில் மேல்முறையீட்டு மனுவை தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலக பொதுத் தகவல் அலுவலருக்கு மாற்றுதலில் அனுப்பி வைத்துள்ளார். அதன் பிறகும் தனக்கு தகவல் வழங்கப்படவில்லையென்றும், தான் கோரிய தகவல்களை வழங்கிட உத்தரவிடுமாறும் கோரி மேல்முறையீட்டாளர் 08.05.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 19(3)-ன் கீழான தனது இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இவ்வழக்கு இன்று (10.11.2020) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

3. இன்றைய விசாரணையில் மேல்முறையீட்டாளர் தொலைபேசியில் வாயிலாக ஆஜராகி, தான் 08.02.2019 தேதியிட்ட சட்டப்பிரிவு 6(1) மனுவில் கோரிய தகவல்கள் தனக்கு தேவைப்படவில்லை என்றும், வழக்கினை முடித்து வைக்குமாறும் ஆணையத்தை கோரினார். இதனை ஆணையம் பதிவு செய்கின்றது.

4. இது குறித்து இன்றைய விசாரணையில் தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு ஆஜரான பொதுத் தகவல் அலுவலரிடம் வினவியபோது, மேல்முறையீட்டாளர் அளவுக்கதிகமாக தகவல்களையும், கேள்வி வடிவில் கோரியுள்ளதால் 12.03.2019 தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக தகவல் வழங்க இயலாது என்று தகவல் வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.

5. மேல்முறையீட்டாளர் தான் கோரிய தகவல்கள் தனக்கு தேவைப்படவில்லை என்றும், வழக்கினை முடித்து வைக்குமாறும் கோரியதன் அடிப்படையில், இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லையென ஆணையம் முடிவு செய்து, இவ்வழக்கு இத்துடன் முற்றாக்கப்படுகிறது.

ஓம்/-ச.செல்வராஜ்,  
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

**வழக்கு எண். SA 4403/விசாரணை/E/2019**

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்/நிர்வாக அலுவலர்,  
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,  
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம்.

திரு.ச.செல்வின்,

68C, டாக்டர் எம்.ஜி.ஆர். சாலை,

இட்டமொழி ரோடு,

திசையன்விளை-627 657.